

10. YŪNUS (Jonas)



Préhegirie (sauf les versets 40, 94, 95 et 96), révélée après la sourate du "Voyage Nocturne". Elle compte 109 versets. Son titre est tiré du verset 98.

La sourate traite successivement de la mission des Prophètes, de la toute puissance divine, de la conduite et du sort des mécréants et des croyants, du caractère versatile de l'homme, et des nations décimées en raison de leur rébellion.

Après révélation d'une discussion entre le Prophète et les impies, la sourate fait des rappels historiques pour méditation: prêche de Noé et sort de son peuple; mission des Prophètes après lui; mission de Moïse et Aaron; évocation de la mission de Jonas.

La sourate se termine par une invitation à la contemplation, à la méditation et à l'enracinement dans la foi.

*Au nom d'Allah, le Clément,
le Miséricordieux.*

1. Alif Lām Rā. Voici les versets du Livre de la Sagesse.

2. Comment les humains s'étonnent-ils que Nous ayons révélé à l'un d'entre eux [un message] pour les avertir, et pour faire aux croyants l'heureuse annonce qu'ils peuvent s'assurer d'une vraie place de choix auprès de leur Seigneur? Et les mécréants de s'écrier: «C'est un magicien avéré!»⁽¹⁾

3. C'est Allah, votre Maître qui a créé les cieus et la terre en six jours, puis qui S'est établi sur le

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

الرَّتِّلَكَ ءَايَاتِ الْكِتَابِ الْحَكِيمِ ﴿١﴾

أَكَانَ لِلنَّاسِ عَجَبًا أَنْ أَوْحَيْنَا إِلَى رَجُلٍ مِّنْهُمْ
أَنْ أَنْذِرِ النَّاسَ وَبَشِّرِ الَّذِينَ ءَامَنُوا أَنَّ
لَهُمْ قَدَمٌ صِدْقٍ عِنْدَ رَبِّهِمْ قَالَ

الْكَافِرُونَ إِنَّ هَذَا سَاحِرٌ مُّبِينٌ ﴿٢﴾

إِنَّ رَبَّكُمْ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ
فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ ط

(1) Chez Warsh: «C'est de la pure magie!»

Trône. Il commande à tout. Nul ne peut intercéder sans Son agrément. C'est bien Allah, votre Maître, adorez-Le! Comment pouvez-vous ne pas y penser?

4. A Lui votre ultime retour; c'est la promesse solennelle d'Allah, qui instaure le monde et le recrée, pour rétribuer en toute équité les croyants qui font de bonnes œuvres. Quant aux mécréants, il leur sera servi une boisson d'eau bouillante et infligé un tourment douloureux, en sanction de leur impiété.

5. C'est Lui qui a fait du soleil une lumière et de la lune une clarté; Il en a fixé les phases pour vous permettre d'établir le calendrier annuel et déterminer la mesure du temps. Cela n'a été créé que pour une juste raison. C'est ainsi qu'Il (Allah) expose les signes⁽¹⁾ à ceux qui veulent en prendre connaissance.

6. Il est dans l'alternance de la nuit et du jour et dans ce qu'Allah a créé dans les cieux et sur terre, des signes manifestes pour ceux qui craignent Allah.

7. En vérité, ceux qui ne croient pas à Notre rencontre, qui se satisfont de la vie d'ici-bas, où ils pensent trouver toute leur quiétude, et qui sont indifférents à Nos signes,

يُدِيرُ الْأُمْرَ مَا مِنْ شَفِيعٍ إِلَّا مِنْ بَعْدِ إِذْنِهِ
ذَلِكَ كُمْ اللَّهُ رَبُّكُمْ فَاعْبُدُوهُ أَفَلَا
تَذَكَّرُونَ ﴿٥﴾

إِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيعًا وَعَدَّ اللَّهُ حَقًّا إِنَّهُ
يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ لِيَجْزِيَ الَّذِينَ
ءَامَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ بِالْقِسْطِ وَالَّذِينَ
كَفَرُوا لَهُمْ شَرَابٌ مِنْ حَمِيمٍ وَعَذَابٌ
أَلِيمٌ بِمَا كَانُوا يَكْفُرُونَ ﴿٥﴾

هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسُ ضِيَاءً وَالْقَمَرَ نُورًا
وَقَدَرَهُ مَنَازِلَ لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ
وَالْحِسَابَ مَا خَلَقَ اللَّهُ ذَلِكَ إِلَّا بِالْحَقِّ
يُقِصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ ﴿٥﴾

إِنَّ فِي اخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَمَا خَلَقَ
اللَّهُ فِي السَّمَوَاتِ وَالْأَرْضِ لآيَاتٍ لِقَوْمٍ
يَتَّقُونَ ﴿٦﴾

إِنَّ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا وَرَضُوا بِالْحَيَاةِ
الدُّنْيَا وَاطْمَأَنَّنُوا بِهَا وَالَّذِينَ هُمْ عَنْ آيَاتِنَا
غَافِلُونَ ﴿٧﴾

(1) Chez Warsh: «C'est ainsi que Nous exposons Nos signes...»

8. ceux-là seront voués au Feu, pour punition de ce qu'ils auront commis.

9. Quant à ceux qui croient en Allah et qui accomplissent de bonnes œuvres, Allah les guidera en raison de leur foi. Des ruisseaux couleront à leurs pieds dans des jardins de délice.

10. Ils y invoquent Allah en exaltant Son Nom. «Paix» est leur formule de salutation. La fin de leur invocation est: «Louange à Allah, Seigneur de l'Univers!»

11. Si Allah décidait de hâter le malheur des hommes autant qu'eux-mêmes s'empressent à rechercher leur bonheur, leur destin aurait été vite accompli. Ainsi, Nous laissons ceux qui ne s'attendent pas à Notre rencontre errer dans leur arrogance.

12. Lorsque l'homme est atteint par le mal, il ne cesse de Nous invoquer, couché sur le côté, debout ou assis; mais dès que Nous faisons cesser ses souffrances, il va comme si de rien n'était. Ainsi les outranciers se flattent-ils toujours de leurs œuvres.

13. Avant vous, Nous avons fait périr tant de générations, quand elles s'étaient montrées injustes, en refusant de croire leurs Messagers qui leur avaient pourtant apporté

أُولَئِكَ مَاؤُهُمُ النَّارُ يَمَآكَأُونَ
يَكْسِبُونَ ﴿٨﴾

إِنَّ الَّذِينَ ءَامَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ
يَهْدِيهِمْ رَبُّهُم بِأَيْمَانِهِمْ تَجْرِي مِنْ
تَحْتِهِمُ الْأَنْهَارُ فِي جَنَّاتِ النَّعِيمِ ﴿٩﴾

دَعَوْتُهُمْ فِيهَا سُبْحَانَكَ اللَّهُمَّ
وَتَحِيَّتُهُمْ فِيهَا سَلَامٌ وَءَاخِرُ دَعْوَتُهُمْ
أِنَّ الْحَمْدَ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ﴿١٠﴾

* وَلَوْ يَعْجَلُ اللَّهُ لِلنَّاسِ الشَّرَّ
أَسْتَعْجَلَهُمْ بِالْخَيْرِ لَقَضَىٰ إِلَيْهِمْ أَجْلَهُمْ
فَنَدَّرَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَ نَافِي
طُعْيَانِهِمْ يَعْمَهُونَ ﴿١١﴾

وَإِذَا مَسَّ الْإِنْسَانَ الضُّرُّ دَعَانَا الْجَنَّبِيَّةَ ۖ أَوْ
قَاعِدًا أَوْ قَائِمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ
ضُرَّهُ، مَرَّكَانَ لَمْ يَدْعُنَا إِلَىٰ ضُرِّ مَسَّهُ ۗ
كَذَٰلِكَ زُيِّنَ لِلْمُسْرِفِينَ مَا كَانُوا
يَعْمَلُونَ ﴿١٢﴾

وَلَقَدْ أَهْلَكْنَا الْقُرُونَ مِنْ قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوا
وَجَاءَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ وَمَا كَانُوا
لِيُؤْمِنُوا ۚ كَذَٰلِكَ نَجْزِي الْقَوْمَ

des preuves manifestes. C'est ainsi que Nous rétribuons les criminels.

14. Après eux, Nous avons fait de vous leurs héritiers sur terre, pour observer ce que vous allez faire.

15. Lorsqu'on leur récite Nos versets, pourtant très clairs, ceux qui ne croient pas à Notre rencontre disent: «Apporte-nous un livre autre que ce Coran, ou modifies-en la teneur!» Dis-leur: «Il ne m'appartient pas de le changer de mon propre chef. Je ne fais que suivre ce qui m'a été révélé. Je crains, si je désobéis à mon Maître, le châtement d'un jour terrible.»

16. Dis-leur encore: «Si Allah l'avait voulu, je ne vous l'aurais pas fait entendre et Il ne vous l'aurait pas fait connaître. Avant sa révélation, j'ai passé toute une vie avec vous. N'êtes-vous donc pas raisonnables?!»

17. Y a-t-il plus injuste que celui qui forge des mensonges et les impute à Allah, ou celui qui rejette Ses signes?! Les criminels ne triompheront jamais.

18. [Ces impies] adorent, en dehors d'Allah, ceux qui ne sauraient ni leur nuire ni les aider. Cependant ils disent: «Voici nos intercesseurs auprès d'Allah». Dis-leur: «Qu'allez-vous apprendre à

الْمُجْرِمِينَ ﴿١٣﴾

ثُمَّ جَعَلْنَاكُمْ خَلَائِفَ فِي الْأَرْضِ مِنْ بَعْدِهِمْ لِنَنْظُرَ كَيْفَ تَعْمَلُونَ ﴿١٤﴾

وَإِذْ أَنْتَلَىٰ عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا أَنْتَ بَقْرَةٌ إِنِ غَيْرَ هَذَا أَوْ بَدِّلْهُ قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِنْ تِلْقَائِي نَفْسِي إِنْ أَتَيْتُ إِلَّا مَا يُوحَىٰ إِلَيَّ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ ﴿١٥﴾

قُلْ لَوْ شَاءَ اللَّهُ مَا تَلَوْتُهُ عَلَيْكُمْ وَلَا أَدْرَاكُمْ بِهِ فَقَدْ لَبِثْتُ فِيكُمْ عُمُرًا مِنْ قَبْلِهِ أَفَلَا تَعْقِلُونَ ﴿١٦﴾

فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَىٰ عَلَى اللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِآيَاتِهِ إِنَّهُ لَا يُفْلِحُ الْمُجْرِمُونَ ﴿١٧﴾

وَيَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شَفَعَاؤُنَا عِنْدَ اللَّهِ قُلْ أَنْتَعِينُونَ اللَّهُ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَوَاتِ وَلَا فِي الْأَرْضِ سُبْحٰنَهُ

Allah qu'Il ne connaisse dans les cieux et sur terre?» Que Son Nom soit exalté, Allah est bien au-dessus de ce qu'ils Lui associent.

19. A l'origine, les humains ne formaient qu'une seule communauté, puis des divergences surgirent entre eux. N'eût été un décret préétabli par ton Seigneur, une sentence mettrait fin à leurs différends.

20. Les mécréants disent: «Ah, si seulement un miracle était descendu avec lui, émanant du Seigneur!» Dis-leur: «Le mystère n'appartient qu'à Allah. Attendez donc! Comme vous, j'attendrai!»

21. Quand Nous faisons goûter aux hommes un délice de Notre grâce, après qu'ils eurent été éprouvés par le mal, ils se mettent à se jouer de Nos signes. Dis-leur: «Allah est plus prompt à riposter. En vérité, Nos anges-messagers consignent tout ce que vous tramez.»

22. C'est Lui, [Allah], qui vous permet de circuler sur terre et sur mer. Lorsque vous êtes à bord de bateaux poussés par un vent favorable dont vous vous réjouissez, et qu'un ouragan se déchaîne contre vous, que les vagues vous harcèlent de toute part, et que vous vous sentez cernés par le danger, vous invoquez Allah par une imploration

وَتَعْلَىٰ عَمَّا يُشْرِكُونَ ﴿١٨﴾

وَمَا كَانَ النَّاسُ إِلَّا أُمَّةً وَاحِدَةً
فَأَخْتَلَفُوا وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَبِّكَ
لَقُضِيَ بَيْنَهُمْ فِيمَا فِيهِ يَخْتَلِفُونَ ﴿١٩﴾

وَيَقُولُونَ لَوْلَا أُنزِلَ عَلَيْهِ آيَةٌ مِنْ
رَبِّهِ فَقُلْ إِنَّمَا الْغَيْبُ لِلَّهِ فَانْتَظِرُوا إِنِّي
مَعَكُمْ مِنَ الْمُنْتَظِرِينَ ﴿٢٠﴾

وَإِذَا أَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِنْ بَعْدِ ضَرَاءٍ
مَسَّتْهُمْ إِذَا لَهُمْ مَكْرٌ فِي آيَاتِنَا قُلِ اللَّهُ أَسْرَعُ
مَكْرًا إِنْ رُسُلَنَا يَكْتُوبُونَ مَا تَمْكُرُونَ ﴿٢١﴾

هُوَ الَّذِي يُسَيِّرُكُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ حَتَّىٰ إِذَا
كُنْتُمْ فِي الْفُلِكِ وَجَرَّتْ بِكُمْ بِرِيحٌ طَيِّبَةٌ
وَقَرِحُوا بِهَا جَاءَتْهَا رِيحٌ عَاصِفٌ وَجَاءَهُمُ
الْمَوْجُ مِنْ كُلِّ مَكَانٍ وَظَنُّوا أَنَّهُمْ أُحِيطَ
بِهِمْ دَعَوْا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ لَئِنْ
أَنْجَيْتَنَا مِنْ هَذِهِ لَنَكُونَنَّ مِنَ الشَّاكِرِينَ ﴿٢٢﴾

sincère en disant: «Si Tu nous sauves de ce péril, nous Te rendrons grâce, Seigneur.»

23. Mais une fois sauvés, voilà qu'ils commencent à devenir injustement arrogants sur terre. Ô vous, humains! Votre arrogance ne se retourne que contre vous-mêmes. Ce n'est qu'une jouissance éphémère ici-bas, ensuite, vous serez ramenés à Nous et Nous vous donnerons le bilan de vos actions.

24. [L'exemple de] la vie dans ce monde est comparable à une eau que Nous faisons tomber du ciel, par laquelle les plantes poussent et s'enchevêtrent sur les terrains, fournissant la nourriture des hommes et des bêtes. Mais lorsque la terre s'en trouve parée et toute embellie, et que les hommes croient qu'il en sont les maîtres, Notre ordre s'abat sur elle, de jour ou de nuit, et tout se trouve transformé en débris de chaume, comme si jamais aucune végétation n'y avait foisonné. Ainsi, exposons-Nous clairement Nos signes à ceux qui réfléchissent.

25. Allah convie [les hommes] au lieu du Salut. Il dirige qui Il veut sur le droit chemin.

26. A ceux qui font de belles œuvres, la plus belle récompense, et un supplément de Grâce. Ils n'auront pas les visages assombris

فَلَمَّا أَنْجَاهُمْ إِذَا هُمْ يَبْغُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ
الْحَقِّ يَأْتِيهَا النَّاسُ إِنَّمَا بَغْيَكُمْ عَلَىٰ أَنْفُسِكُمْ
مَتَّعَ الْحَيَاةَ الدُّنْيَا ثُمَّ إِلَيْنَا مَرْجِعُكُمْ
فَنُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ ﴿١٣﴾

إِنَّمَا مِثْلُ الْحَيَاةِ الدُّنْيَا كَمَا أَنْزَلْنَاهُ مِنَ
السَّمَاءِ فَأَخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ مِمَّا
يَأْكُلُ النَّاسُ وَالْأَنْعَامُ حَتَّىٰ إِذَا
أَخَذَتِ الْأَرْضُ زُخْرُفَهَا وَازْبَيَّتْ وَظَنَّ
أَهْلُهَا أَنَّهُمْ قَادِرُونَ عَلَيْهَا أَتَيْنَاهَا أُمْرًا نَيْلًا
أَوْ نَهَارًا فَجَعَلْنَاهَا حَصِيدًا كَأَن لَّمْ تَغْنَمْ
بِالْأَمْسِ كَذَلِكَ نَفْصِلُ الْآيَاتِ لِقَوْمٍ
يَتَفَكَّرُونَ ﴿١٤﴾

وَاللَّهُ يَدْعُو إِلَىٰ دَارِ السَّلَامِ وَيَهْدِي مَنْ
يَشَاءُ إِلَىٰ صِرَاطٍ مُسْتَقِيمٍ ﴿١٥﴾

* لِلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَىٰ وَزِيَادَةٌ وَلَا يَرْهَقُ
وُجُوهَهُمْ قَتَرٌ وَلَا ذِلَّةٌ أُولَٰئِكَ أَصْحَابُ

par la tristesse ni ternis par l'humiliation. Ceux-là seront les hôtes du Paradis où ils vivront éternellement.

27. Par contre, ceux qui auront commis le mal seront payés par le mal, et seront tout couverts de honte. Ils n'auront aucun refuge contre la rigueur d'Allah. Leurs visages apparaîtront comme voilés de couches de ténèbres nocturnes. Ceux-là seront les hôtes de l'Enfer où ils demeureront éternellement.

28. Un jour, Nous les rassemblerons tous, puis Nous dirons à ceux qui Nous ont associé de fausses divinités: «Restez où vous êtes, vous et vos faux dieux.» Nous les placerons séparément. Les faux dieux diront aux païens: «Ce n'était pas à nous que vous rendiez le culte;

29. Allah suffira comme Témoin entre nous et vous, attestant que nous étions indifférents à votre adoration.»

30. C'est là que toute âme éprouvera ce qu'elle aura accompli. Tous les humains seront ramenés devant leur Maître, le Vrai, et loin d'eux, toutes les fausses divinités que les païens forgeaient s'évanouiront.

31. Dis-leur: «Qui vous procure

الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ ﴿٢٧﴾

وَالَّذِينَ كَسَبُوا السَّيِّئَاتِ جَزَاءُ سَيِّئَةٍ بِمِثْلِهَا
وَتَرْهَقُهُمْ ذِلَّةٌ مَّا لَهُمْ مِنَ اللَّهِ مِنْ عَاصِمٍ
كَأَنَّمَا أُغْشِيَتْ وُجُوهُهُمْ قِطْعًا مِنَ اللَّيْلِ
مُظْلِمًا أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا
خَالِدُونَ ﴿٢٨﴾

وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا
مَكَانَكُمْ أَنْتُمْ وَشُرَكَاءُكُمْ فَرَيْلْنَا بَيْنَهُمْ وَقَالَ
شُرَكَاءُهُمْ مَا كُنْتُمْ إِلَّا نَا تَعْبُدُونَ ﴿٢٩﴾

فَكَفَى بِاللَّهِ شَهِيدًا بَيْنَنَا وَبَيْنَكُمْ إِنْ كُنَّا
عَنْ عِبَادَتِكُمْ لَغْفِيلِينَ ﴿٣٠﴾

هُنَالِكَ تَبْلُغُونَ كُلُّ نَفْسٍ مَّا أَسْلَفَتْ وَرُدُّوْا
إِلَى اللَّهِ مَوْلَاهُمْ الْحَقُّ وَصَلَّ عَنْهُمْ مَّا
كَانُوا يَفْتَرُونَ ﴿٣١﴾

قُلْ مَنْ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّنْ

des biens du ciel et de la terre? Qui est le Maître de l'ouïe et de la vue? Qui fait sortir le vivant du mort et le mort du vivant? Qui préside à l'ordre de l'Univers? Ils répondront: «C'est Allah.» Dis-leur alors: «Eh bien, comment ne pas Le craindre?!»

32. En effet, c'est Allah votre Seigneur, le Vrai! Il n'y a en dehors de la Vérité que l'Erreur. Comment en seriez-vous détournés?

33. En fait, une sentence de ton Seigneur est déjà rendue contre les pervers. Ainsi ne croiront-ils jamais.

34. Dis-leur: «Laquelle, parmi vos [divinités] associées serait capable de procéder à la création [initiale] du monde puis de le recréer?» Dis-leur: «Allah le crée et le recrée; comment pourriez-vous Le méconnaître?»

35. Dis-leur encore: «Laquelle, parmi vos [divinités] associées, pourrait guider vers la Vérité?» Dis-leur: «C'est Allah Seul qui peut diriger vers la vérité. Lequel serait plus digne d'être suivi: celui qui guide Lui-même sur la voie du vrai, ou celui qui ne se guide qu'autant qu'il est lui-même guidé? qu'avez-vous donc à juger ainsi?»

36. La plupart d'entre eux ne font que se perdre en conjectures;

يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَرَ وَمَنْ يُخْرِجُ الْحَيَّ
مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَنْ
يُدِيرُ الْأَمْرَ فَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلَا
تَتَّقُونَ ﴿٢١﴾

فَذَلِكُمْ اللَّهُ رَبُّكُمُ الْحَقُّ فَمَاذَا بَعَدَ
الْحَقِّ إِلَّا الضَّلَالُ فَأَنَّى تُصْرَفُونَ ﴿٢٢﴾

كَذَلِكَ حَقَّتْ كَيْمَتُ رَبِّكَ عَلَى الَّذِينَ فَسَقُوا
أَنَّهُمْ لَا يُؤْمِنُونَ ﴿٢٣﴾

قُلْ هَلْ مِنْ شُرَكَائِكُمْ مَنْ يَبْدُوا الْخَلْقَ ثُمَّ
يُعِيدُهُ قُلْ اللَّهُ يَبْدُوا الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ قُلْ أَنَّى
تُؤْفَكُونَ ﴿٢٤﴾

قُلْ هَلْ مِنْ شُرَكَائِكُمْ مَنْ يَهْدِي إِلَى الْحَقِّ قُلْ اللَّهُ
يَهْدِي لِلْحَقِّ أَفَمَنْ يَهْدِي إِلَى الْحَقِّ أَحَقُّ أَنْ
يُتَّبَعَ أَمْ لَا يَهْدِي إِلَّا أَنْ يُهْدَىٰ فَمَا لَكُمْ
كَيْفَ تَحْكُمُونَ ﴿٢٥﴾

وَمَا يَتَّبِعُ أَكْثَرُهُمْ إِلَّا ظَنًّا إِنَّ الظَّنَّ لَا يُغْنِي

or la conjecture ne saurait tenir lieu de vérité. Allah est parfaitement au courant de ce qu'ils faisaient.

37. Il est inconcevable que ce Coran soit une invention qui n'émane pas d'Allah. En vérité, il apporte la confirmation des révélations antérieures et présente un exposé clair des Ecritures. Il n'est entaché d'aucun doute et émane du Maître des mondes.

38. Qu'ils disent: «Cet homme l'a inventé.» Dis-leur: «Produisez une seule sourate semblable, en appelant tous ceux que vous croyez pouvoir vous aider en dehors d'Allah, si vous pensez dire la vérité!»

39. En réalité, ces païens rejettent tout ce qu'ils ne connaissent pas et dont ils n'ont pas encore vu les preuves qui en découlent. Ainsi ont crié au mensonge les peuples qui avaient vécu avant eux. Vois donc quel fut le destin des coupables!

40. Parmi eux, certains croient à ce Livre, d'autres n'y croient pas. En fait, ton Seigneur est le plus à même de reconnaître les malfaiteurs.

41. S'ils rejettent ton message, dis-leur: «A moi le résultat de mes actes, à vous celui des vôtres; vous n'avez pas à répondre de ce que je fais, et je me proclame innocent de

مِنَ الْحَقِّ شَيْئًا إِنَّ اللَّهَ عَلِيمٌ بِمَا يَفْعَلُونَ ﴿٣٦﴾

وَمَا كَانَ هَذَا الْقُرْآنُ أَنْ يُفْتَرَىٰ مِنْ دُونِ اللَّهِ
وَلَكِن تَصَدِيقَ الَّذِي بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيلَ
الْكِتَابِ لَا رَيْبَ فِيهِ مِنْ رَبِّ الْعَالَمِينَ ﴿٣٧﴾

أَمْ يَقُولُونَ افْتَرَاهُ قُلْ فَأْتُوا بِسُورَةٍ مِّثْلِهِ
وَأَدْعُوا مَنِ اسْتَضَعْتُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ
صَادِقِينَ ﴿٣٨﴾

بَلْ كَذَّبُوا بِمَا لَمْ يُحِطُوا بِعَاجِمِهِ وَلَمَّا يَا أَنهَمْ
تَأْوِيلُهُ كَذَلِكَ كَذَّبَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ
فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الظَّالِمِينَ ﴿٣٩﴾

وَمِنْهُمْ مَن يُوْمَنُ بِهِ وَمِنْهُمْ مَن لَا يُؤْمِنُ
بِهِ وَرَبُّكَ أَعْلَمُ بِالْمُفْسِدِينَ ﴿٤٠﴾

وَإِنْ كَذَّبُوكَ فَقُلْ لِي عَمَلِي وَلَكُمْ عَمَلِكُمْ أَنْتُمْ
بِرَبِّتُمْ مِمَّا أَعْمَلُ وَأَنَا بَرِيءٌ مِّمَّا
تَعْمَلُونَ ﴿٤١﴾

ce que vous faites.»

42. Certains parmi eux viennent t'écouter. Mais comment pourrais-tu te faire entendre des sourds qui, de surcroît, ne veulent rien saisir?

43. D'autres regardent vers toi. Mais comment pourrais-tu montrer le bon chemin à des aveugles qui ne veulent rien voir?

44. Allah ne sévit jamais injustement contre les hommes; ce sont en fait les hommes qui sont injustes envers eux-mêmes.

45. Le jour où Il (Allah) les rassemblera⁽¹⁾ tous devant [Lui], il leur semblera n'être restés qu'une heure de temps [dans les sépulcres]. Ils se reconnaîtront entre eux; ceux qui ne croient pas à Notre rencontre courront à leur perte. Ils seront à jamais égarés.

46. Que Nous te montrions une part de ce que Nous leur promettons, ou que Nous mettions fin à tes jours avant, leur retour se fera à Nous, Allah sera Témoin de tout ce qu'ils faisaient.

47. A chaque communauté, un Messager est assigné. Lorsque le tour de celui-ci arrivera [le Jour de la Résurrection], un jugement équitable sera rendu entre eux et

وَمِنْهُمْ مَنْ يَسْتَمِعُونَ إِلَيْكَ أَفَأَنْتَ تُسْمِعُ
الصُّمَّ وَلَوْ كَانُوا لَا يَعْقِلُونَ ﴿٤٢﴾

وَمِنْهُمْ مَنْ يَنْظُرُ إِلَيْكَ أَفَأَنْتَ تَهْدِي الْعُمْىَ وَلَوْ
كَانُوا لَا يَبْصُرُونَ ﴿٤٣﴾

إِنَّ اللَّهَ لَا يَظْلِمُ النَّاسَ شَيْئًا وَلَكِنَّ
النَّاسَ أَنفُسَهُمْ يَظْلِمُونَ ﴿٤٤﴾

وَيَوْمَ يَحْشُرُهُمْ كَأَن لَّمْ يَلْبَثُوا إِلَّا سَاعَةً مِّنَ
النَّهَارِ يَتَعَارَفُونَ بَيْنَهُمْ قَدْ خَسِرَ الَّذِينَ كَذَّبُوا
بِلِقَاءِ اللَّهِ وَمَا كَانُوا مُهْتَدِينَ ﴿٤٥﴾

وَإِذَا نُرِيتَكَ بَعْضَ الَّذِي نَعَدُهُمْ أَوْ تُتَوَفَّيْنَاكَ
فَإِنَّمَا مَرَجَعُهُمْ ثُمَّ اللَّهُ شَهِيدٌ عَلَى
مَا يَفْعَلُونَ ﴿٤٦﴾

وَلِكُلِّ أُمَّةٍ رَّسُولٌ فَإِذَا جَاءَ رَسُولُهُمْ
قُضِيَ بَيْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُونَ ﴿٤٧﴾

(1) Chez Warsh: «Le jour où Nous les rassemblerons tous devant [Nous] ...».

nul ne sera lésé.

48. Diront-ils: «A quand le moment dont nous sommes menacés si vous dites vrai?»

49. Dis-leur: «Je ne dispose d'aucun pouvoir personnel de conjurer un mal ou de m'attirer un bien, si ce n'est par la volonté d'Allah. A chaque communauté un terme est fixé. Une fois ce terme échu, il ne saurait être ni reculé – fût-ce d'une heure - ni avancé.»

50. Dis-leur encore: «Qu'en serait-il selon vous si le châtiment d'Allah tombait sur vous durant votre repos nocturne ou en plein jour? Qu'ont-ils, ces criminels, à vouloir en hâter l'avènement?»

51. «Ou alors y croirez-vous seulement quand il vous atteindra, vous qui aviez si hâte d'en précipiter l'échéance?»

52. Il sera ensuite dit aux coupables: «Savourez donc le tourment éternel! Pourriez-vous être sanctionnés autrement que pour ce que vous avez accompli?»

53. T'interrogent-ils: «Est-ce bien la vérité?» Dis-leur: «Eh oui! Par mon Maître! C'est bien la Vérité et vous ne pourrez point échapper à la puissance d'Allah.»

54. Si chaque âme coupable d'injustice possédait toutes les

وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدِ إِنْ كُنْتُمْ
صَادِقِينَ ﴿١٨﴾

قُلْ لَا أَمْلِكُ لِنَفْسِي ضَرًّا وَلَا نَفْعًا إِلَّا مَا شَاءَ
اللَّهُ لِكُلِّ أُمَّةٍ أَجَلٌ إِذَا جَاءَ أَجَلُهُمْ فَلَا
يَسْتَجِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ ﴿١٩﴾

قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَتَاكُمْ عَذَابُهُ بَيِّنَاتٍ أَوْ نَهَارًا
مَاذَا يَسْتَعْجِلُ مِنْهُ الْمُجْرِمُونَ ﴿٢٠﴾

أَتُفَرِّقُونَ مَا بَيْنَ مَوْجِدٍ وَآخَرَ مَا بَيْنَ يَدَيْهِ
وَأَخْرَجُوا مِنْهُ كُفْرًا ﴿٢١﴾

ثُمَّ قِيلَ لِلَّذِينَ ظَلَمُوا ذُوقُوا عَذَابَ الْخُلْدِ
هَلْ تُجْرَمُونَ إِلَّا بِمَا كُنْتُمْ تَكْسِبُونَ ﴿٢٢﴾

﴿وَيَسْتَدْعُونَكَ أَحَقُّ هُوَ قَوْلِي وَإِنِّي إِنَّهُ
لَأَحَقُّ وَمَا أَنْتُمْ بِمُعْجِزِينَ﴾ ﴿٢٣﴾

وَلَوْ أَنَّ لِكُلِّ نَفْسٍ ظَلَمَتْ مَا فِي الْأَرْضِ

richesses de la terre, elle les offrirait pour se racheter. Face à ce châtement, les impies cacheront mal leurs remords. Or ils seront jugés en toute équité; nul ne sera lésé.

55. Certes, à Allah appartient tout ce qui est dans les cieux et tout ce qui est sur terre. Sa promesse est inéluctable, mais la plupart des hommes sont inconscients.

56. C'est Lui qui fait vivre et mourir; vers Lui vous serez tous ramenés.

57. Ô vous, humains! Il vous est venu de votre Seigneur un message d'exhortation, une édification pour vos cœurs, un guide pour le salut et une miséricorde pour les croyants.

58. Dis-leur: «Qu'ils se réjouissent des faveurs d'Allah et de Sa grâce! C'est bien mieux que toutes les fortunes qu'ils peuvent amasser.»

59. Dis-leur: «Ne voyez-vous pas ce qu'Allah vous a procuré comme biens: vous jetez l'interdit sur une partie et proclamez l'autre licite? Avez-vous donc agi avec la permission d'Allah? Ou bien forgez-vous des mensonges que vous Lui imputez?»

60. Que penseront ceux qui auront imputé des mensonges à Allah, le Jour de la Résurrection? En vérité, Allah gratifie les humains

لَا فَتَدَّتْ بِهِ وَأَسْرُوا النَّدَامَةَ لَمَّا رَأَوْا
الْعَذَابَ وَقُضِيَ بَيْنَهُم بِالْقِسْطِ وَهُمْ
لَا يُظْلَمُونَ ﴿٥١﴾

أَلَا إِنَّ لِلَّهِ مَا فِي السَّمَوَاتِ وَالْأَرْضِ أَلَا إِنَّ
وَعْدَ اللَّهِ حَقٌّ وَلَكِنْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ ﴿٥٢﴾

هُوَ الْحَيُّ وَرَبُّهُمُ وَإِلَيْهِ تُرْجَعُونَ ﴿٥٣﴾

يَأَيُّهَا النَّاسُ قَدْ جَاءَ تَكْمِيمُ مَوْعِظَةٍ
مِّن رَّبِّكُمْ وَشِفَاءٌ لِّمَا فِي الصُّدُورِ وَهُدًى
وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ﴿٥٤﴾

قُلْ يَفْضَلِ اللَّهُ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا
هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ ﴿٥٥﴾

قُلْ أَرَأَيْتُمْ مَا أَنْزَلَ اللَّهُ لَكُمْ مِّن رِّزْقٍ
فَجَعَلْتُمْ مِنْهُ حَرَامًا وَحَلَالًا قُلْ أَلَمْ يَأْتِ
لَكُمْ أَمْرٌ عَلَى اللَّهِ تَفْتَرُونَ ﴿٥٦﴾

وَمَا ظَنُّ الَّذِينَ يَفْتَرُونَ عَلَى اللَّهِ الْكُذِبَ
يَوْمَ الْقِيَامَةِ إِنَّ اللَّهَ لَذُو فَضْلٍ عَلَى النَّاسِ
وَلَكِنْ أَكْثَرُهُمْ لَا يَشْكُرُونَ ﴿٥٧﴾

de tant de faveurs, mais peu d'entre eux Lui en sont reconnaissants.

61. Quelle que soit la situation dans laquelle vous vous retrouviez, quel que soit le chapitre du Coran que vous lisiez et quelle que soit l'œuvre que vous entrepreniez, Nous sommes toujours Témoin quand vous vous y engagez. Il n'est rien qui échappe à la connaissance de ton Seigneur, ni dans le ciel ni sur terre, fût-il du poids d'un atome - ou encore plus petit ou plus grand - et qui ne soit consigné dans un Livre explicite.

62. Certes, les alliés d'Allah n'éprouveront ni inquiétude ni chagrin.

63. Ce sont ceux qui croient en Allah et qui sont pieux envers Lui.

64. Une heureuse annonce leur sera faite dans ce monde et dans l'autre, selon le décret immuable d'Allah; c'est là le bonheur suprême.

65. Que les vains propos des impies ne t'affligent point! C'est à Allah qu'appartient toute la puissance; Il entend tout, Il sait tout.

66. C'est à Allah qu'appartient tout ce qui est dans les cieus et tout ce qui est sur terre; ceux qui invoquent de fausses divinités en dehors d'Allah ne suivent pas des

وَمَا تَكُونُ فِي شَأْنٍ وَمَا تَتْلُوا مِنْهُ مِنْ قُرْءَانٍ
وَلَا تَعْمَلُونَ مِنْ عَمَلٍ إِلَّا كُنَّا عَلَيْكُمْ
شُهُودًا إِذْ تُفِيضُونَ فِيهِ وَمَا يَعْزُبُ عَنْ رَبِّكَ
مِنْ مِثْقَالِ ذَرَّةٍ فِي الْأَرْضِ وَلَا فِي
السَّمَاءِ وَلَا أَصْغَرَ مِنْ ذَلِكَ وَلَا أَكْبَرَ إِلَّا
فِي كِتَابٍ مُبِينٍ ﴿٦١﴾

الْآيَاتِ أَوْلِيَاءَ اللَّهُ لَأَخَوفُ عَلَيْهِمْ وَلَا
هُم يَحْزَنُونَ ﴿٦٢﴾

الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ ﴿٦٣﴾

لَهُمُ الْبُشْرَىٰ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي
الْآخِرَةِ لَا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِ
ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ ﴿٦٤﴾

وَلَا يَحْزَنكَ قَوْلُهُمْ إِنَّ الْعِزَّةَ لِلَّهِ جَمِيعًا
هُوَ السَّمِيعُ الْعَلِيمُ ﴿٦٥﴾

الْآيَاتِ لِلَّهِ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي
الْأَرْضِ وَمَا يَتَّبِعُ الَّذِينَ يَدْعُونَ مِنْ
دُونِ اللَّهِ شُرَكَاءَ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ

associés [au pouvoir d'Allah], ils ne suivent qu'une imposture inventée; ils se perdent en conjecture.

67. C'est Lui qui a établi la nuit pour votre détente et le jour pour vous permettre de bien voir; ce sont là des signes pour ceux qui veulent entendre.

68. «Allah S'est donné un fils» disent-ils. Gloire à Lui! Il Se suffit à Lui-même. A Lui appartient tout ce qui est dans les cieus et tout ce qui est sur terre. Sur quelle autorité fondez-vous votre allégation? Ou bien vous permettez-vous d'inventer des mensonges que vous imputez à Allah?

69. Dis-leur: «Ceux qui forgent des mensonges au sujet d'Allah ne triompheront jamais.»

70. «Ils jouiront d'une vie éphémère, puis ils seront ramenés vers Nous, et Nous leur ferons sentir le terrible tourment, en prix de leur impiété.»

71. Rapporte, à leur intention, l'histoire de Noé qui dit un jour à son peuple: «Si ma présence parmi vous et le rappel constant que je vous fais des signes d'Allah vous sont insupportables, eh bien! Je m'en remets à Allah! Arrêtez donc vos plans, vous et vos prétendus associés! N'ayez aucun scrupule et

وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ ﴿٦٦﴾

هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ اللَّيْلَ
لِتَسْكُنُوا فِيهِ وَالنَّهَارَ مُبْصِرًا إِنَّ
فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَسْمَعُونَ ﴿٦٧﴾

قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا سُبْحٰنَهُ هُوَ
الْغَنِيُّ لَهُ مَا فِي السَّمٰوٰتِ وَمَا فِي الْأَرْضِ
إِنْ عِنْدَكُمْ مِنْ سُلْطٰنٍ بِهٰذَا
أْتَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْمَلُونَ ﴿٦٨﴾

قُلْ إِنْ الَّذِينَ يَفْتَرُونَ عَلَى اللَّهِ الْكٰذِبَ
لَا يُفْلِحُونَ ﴿٦٩﴾

مَتَّعٌ فِي الدُّنْيَا ثُمَّ إِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ
نُذِيقُهُمُ الْعَذَابَ الشَّدِيدَ بِمَا كَانُوا
يَكْفُرُونَ ﴿٧٠﴾

﴿٧١﴾ وَأَتْلُ عَلَيْهِمْ نَبَأَ نُوحٍ إِذْ قَالَ لِقَوْمِهِ يٰقَوْمِ إِن
كَانَ كِبْرَ عَلَيْكُمْ مَقَامِي وَتَذِكْرِي بِآيَاتِ
اللَّهِ فَعَلَى اللَّهِ تَوَكَّلْتُ فَأَجْمِعُوا أَمْرَكُمْ
وَشُرْكَاكُمْ ثُمَّ لَا تُكِنُّ أَمْْرَكُمْ عَلَيَّكُمْ عُمْرَةً ثُمَّ
أَقْضُوا إِلَيَّ وَلَا تُنظِرُونِ ﴿٧١﴾

finissez-en avec moi, sans plus tarder!»

72. «Si vous vous détournez [de mon message,] sachez que je ne vous ai réclamé aucune rétribution pour ma mission; c'est par Allah Seul que je dois être rémunéré. J'ai reçu ordre d'être du nombre des soumis.»

73. Noé fut démenti par son peuple. Nous l'avons alors sauvé, lui et ses compagnons, à bord de l'Arche. Nous en avons fait les survivants après avoir fait engloutir par les flots tous ceux qui avaient rejeté Nos signes. Vois donc le destin final de ce peuple que Nous avons pourtant bien averti!

74. Après Noé, Nous avons envoyé d'autres Messagers à leurs peuples respectifs, munis de preuves évidentes; mais ces peuples n'allaient pas reconnaître ce qu'ils avaient auparavant rejeté. C'est ainsi que Nous scellons les cœurs des coupables.

75. Nous avons envoyé ensuite après eux Moïse et Aaron, porteurs de Nos signes, à Pharaon et aux dignitaires de son peuple, qui se sont comportés en arrogants et en criminels qu'ils étaient.

76. Lorsqu'ils ont reçu la Vérité émanant de Nous, ils se sont écrié:

فَإِنْ تَوَلَّيْتُمْ فَمَا سَأَلْتُكُمْ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِي
إِلَّا عَلَى اللَّهِ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ
الْمُسْلِمِينَ ﴿٧٢﴾

فَكَذَّبُوهُ فَتَبَيَّنَتْ مِنْ مَعَهُ فِي الْفُلِ
وَجَعَلْنَاهُمْ خَلْفًا وَأَعْرَفْنَا الَّذِينَ كَذَّبُوا
بِعَايَاتِنَا فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُنذَرِينَ ﴿٧٣﴾

ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِ رُسُلًا إِلَى قَوْمِهِمْ
فَجَاءَهُمْ بِالْبَيِّنَاتِ فَمَا كَانُوا لِيُؤْمِنُوا بِمَا
كَذَّبُوا بِهِ مِنْ قَبْلُ كَذَلِكَ نَطْعُ عَلَى قُلُوبِ
الْمُعْتَدِينَ ﴿٧٤﴾

ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِمُ مُوسَى وَهَارُونَ إِلَى فِرْعَوْنَ
وَمَلَائِكَةٍ فَأَسْتَكْبَرُوا وَكَانُوا
قَوْمًا مُجْرِمِينَ ﴿٧٥﴾

فَلَمَّا جَاءَهُمُ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوا إِنَّ هَذَا

«Ce n'est là que magie manifeste!»

77. Moïse leur dit: «Comment osez-vous qualifier de magie la Vérité qui vous est parvenue, sachant que les magiciens ne réussissent jamais?»

78. «Serais-tu venu, dirent-ils, pour nous détourner du culte que nos ancêtres nous ont légué, et pour que vous ayez, tous les deux, la haute main sur le pays? Jamais nous ne vous croirons.»

79. Pharaon dit alors: «Amenez-moi tout magicien expert.»

80. Lorsque les magiciens se présentèrent, Moïse leur dit: «Montrez donc ce que vous avez à montrer!»

81. Lorsqu'ils exécutèrent leurs tours, Moïse leur dit: «C'est de la vulgaire sorcellerie, Allah la rendra vaine. Allah déjouera toujours les manœuvres des malfaiteurs.»

82. «Il confirmera toujours la Vérité par Ses augustes paroles, en dépit du ressentiment des criminels.»

83. Seule une partie de la lignée du peuple de Moïse crut en sa mission, tout en étant hantée par la persécution de Pharaon et de ses hommes. En vérité, Pharaon était dominateur sur terre. C'était aussi un tyran outrancier.

لَيْسَ سِحْرٌ مُّبِينٌ ﴿٧٦﴾

قَالَ مُوسَىٰ أَتَقُولُونَ لِلْحَقِّ لَمَّا جَاءَكُمْ
أَسِحْرٌ هَذَا وَلَا يُفْلِحُ السَّاحِرُونَ ﴿٧٧﴾

قَالُوا الْحِجْتَنَا التَّلْفِيتَنَا عَمَّا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا
وَتَكُونُ لَكُمْ الْكِبْرِيَاءُ فِي الْأَرْضِ وَمَا نَحْنُ
لَكُمْ بِمُؤْمِنِينَ ﴿٧٨﴾

وَقَالَ فِرْعَوْنُ أَتْتُونِي بِكُلِّ سَاحِرٍ عَلِيمٍ ﴿٧٩﴾

فَلَمَّا جَاءَ السَّحَرَةُ قَالَ لَهُم مُّوسَىٰ الْقَوْمَ مَا
أَنْتُمْ مُلْقُونَ ﴿٨٠﴾

فَلَمَّا الْقَوْمَ قَالَ مُوسَىٰ مَا جِئْتُمْ بِهِ السِّحْرُ
إِنَّ اللَّهَ سَيَبْطِلُهُ إِنَّ اللَّهَ لَا يُضْلِحُ عَمَلَ
الْمُفْسِدِينَ ﴿٨١﴾

وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ
الْمُجْرِمُونَ ﴿٨٢﴾

فَمَاءٌ آمِنٌ لِّمُوسَىٰ إِلَّا ذُرِّيَّةً مِّن قَوْمِهِ عَلَىٰ
خَوْفٍ مِّن فِرْعَوْنَ وَمَلَئِهِمْ أَنْ يَفْتِنَهُمْ وَإِنَّ
فِرْعَوْنَ لَعَالٍ فِي الْأَرْضِ وَإِنَّهُ لَمِنَ
الْمُتَسْرِفِينَ ﴿٨٣﴾

84. Moïse dit: «Ô mon peuple! Pour autant que vous croyez en Allah, mettez votre confiance en Lui, si vous Lui êtes soumis!»

85. Ils répondirent: «Nous nous en remettons entièrement à Allah, en implorant: Puisses-Tu, Seigneur, nous épargner l'iniquité des coupables!»

86. «Veuille nous protéger, par Ta Grâce, contre les peuples impies!»

87. C'est alors que Nous avons inspiré à Moïse et à son frère: «Plantez, pour votre peuple, des tentes en Egypte, orientées vers la direction de la prière! Célébrez l'office et rassurez les croyants!»

88. Moïse implora: «Seigneur! Tu as donné à Pharaon et à ses dignitaires faste et richesses dans ce monde. Ils s'en servent pour écarter [les humains] ⁽¹⁾ de Ton chemin, Seigneur! Puisses-Tu raser leur fortune et endurcir leurs cœurs! Qu'ils ne croient qu'à la vue du tourment terrible!»

89. Allah lui dit: «Votre prière est exaucée, [à ton frère et à toi.] Soyez droits! Gardez-vous de suivre la voie des inconscients!»

90. Nous avons fait traverser la

وَقَالَ مُوسَىٰ يَقَوْمِ إِن كُنتُمْ ءَامَنُتُمْ بِٱللَّهِ
فَعَلَيْهِ تَوَكَّلُواْ إِن كُنتُمْ مُّسْلِمِينَ ﴿٨٤﴾

فَقَالُواْ عَلَىٰ ٱللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً
لِّلْقَوْمِ الظَّٰلِمِينَ ﴿٨٥﴾

وَخِجْنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الكَافِرِينَ ﴿٨٦﴾

وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ وَأَخِيهِ أَن تَبَوَّءَا
لِقَوْمِكُمَا بِمِصْرَ بُيُوتًا وَأَجْعَلُواْ بُيُوتَكُمْ
قِبْلَةً وَأَقِيمُواْ الصَّلَاةَ وَبَشِّرِ
ٱلْمُؤْمِنِينَ ﴿٨٧﴾

وَقَالَ مُوسَىٰ رَبَّنَا إِنَّكَ ءَاتَيْتَ فِرْعَوْنَ
وَمَلَآئِهِ زِينَةً وَأَمْوَالًا فِى ٱلْحَيَاةِ ٱلدُّنْيَا رَبَّنَا
لِيُضِلُّوْاْ عَن سَبِيلِكَ رَبَّنَا ٱطْمِسْ عَلَيْنَا
أَمْوَالَهُمْ وَٱشْدُدْ عَلَيْنَا قُلُوبَهُمْ فَلَا يُؤْمِنُواْ حَتَّىٰ
يُرَوُاْ ٱلْعَذَابَ ٱلْءَلِيمَ ﴿٨٨﴾

قَالَ قَدْ أُجِيبَت دَعْوَتُكُمْ ءَمَا فَٱسْتَقِيمَا
وَلَا تَتَّبِعَانِ سَبِيلَ ٱلَّذِينَ لَا يَعْمُرُونَ ﴿٨٩﴾

* وَجَوْرْنَا بِبَنِي إِسْرَائِيلَ بِٱلْبَحْرِ فَٱتَّبَعَهُمْ

(1) Chez Warsh : «...pour s'écarter de Ton chemin... »

mer aux Fils d'Israël. Ils furent poursuivis par Pharaon – violent et agressif – avec ses troupes. Mais lorsqu'il fut sur le point d'être englouti, il s'écria: «Oui! Je professe qu'il n'est d'autre dieu que celui que professent les Fils d'Israël, auquel je me déclare soumis.»

91. «Est-ce seulement maintenant que tu crois? [se fit-il dire.] Jadis, tu as toujours désobéi et été un malfaiteur notoire.»

92. «Aujourd'hui, Nous t'épargnons en ton corps⁽¹⁾ afin que tu sois un signe pour ceux qui viendront après toi, bien que la plupart des hommes soient indifférents à Nos signes.»

93. Nous avons établi les Fils d'Israël dans un lieu sûr et leur avons procuré d'excellentes nourritures. Ils ne se sont divisés qu'après que la vérité leur fut parvenue; Allah tranchera leur différend le Jour de la Résurrection.

94. Si tu as quelque doute au sujet de ce que Nous t'avons révélé, informe-toi auprès de ceux qui ont étudié les Ecritures avant toi. C'est bien la Vérité que tu reçois, émanant de ton Seigneur. Garde-

فَرَعُونَ وَجُنُودَهُ بَغِيًّا وَعَدُوًّا حَتَّى إِذَا
أَدْرَكَهُ الْعَرَقُ قَالَ ءَامَنْتُ أَنَّهُ لَا إِلَهَ
إِلَّا الَّذِي ءَامَنْتُ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ
الْمُسْلِمِينَ ﴿٩١﴾

ءَالْتَنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ
الْمُفْسِدِينَ ﴿٩٢﴾

فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ
خَلْفَكَ ءَايَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ
ءَايَاتِنَا لَغَفْلُونَ ﴿٩٣﴾

وَلَقَدْ بَوَّأْنَا بَنِي إِسْرَائِيلَ مَبُوءًا صَدِيقًا
وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ فَمَا اخْتَلَفُوا حَتَّى
جَاءَهُمُ الْعِلْمُ إِنَّ رَبَّكَ يَقْضِي بَيْنَهُمْ يَوْمَ
الْقِيَامَةِ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ ﴿٩٤﴾

فَإِنْ كُنْتَ فِي شَكٍّ مِمَّا أَنْزَلْنَا إِلَيْكَ فَسْئَلِ
الَّذِينَ يَقْرَأُونَ الْكِتَابَ مِنْ قَبْلِكَ
لَقَدْ جَاءَكَ الْحَقُّ مِنْ رَبِّكَ فَلَا تَكُ مِنَ
الْمُتَمَرِّينَ ﴿٩٥﴾

(1) Les exégètes donnent plusieurs interprétations de l'expression "nunajjika bi bedenika" dont: «Nous te jetons en un endroit élevé (najwa)» ou «Nous faisons montrer ton corps inanimé».

toi d'être parmi les sceptiques!

95. Ne sois pas de ceux qui rejettent les signes d'Allah, au risque d'être au nombre des perdants.

96. Jamais ceux qui sont damnés selon le décret de ton Seigneur ne croiront,

97. fussent-ils recevoir tous les signes probants, tant qu'ils n'auront pas vu devant eux les affres du châtement.

98. Y a-t-il jamais eu une cité qui ait cru et que sa foi ait sauvée, si ce n'est le peuple de Jonas? Lorsque ceux-ci ont cru, Nous avons écarté le châtement d'infâmie qui allait les frapper dans ce monde et les avons laissé jouir de la vie pour un temps.

99. Certes, si Allah l'avait voulu, tous les hommes sur terre auraient cru. Voudrais-tu, toi, les contraindre à croire?

100. Nul ne saurait croire sans la volonté d'Allah. Allah couvrira d'opprobre tous ceux qui ne veulent rien comprendre.

101. Dis-leur: «Observez tout ce qui est dans les cieux et sur la terre!» Mais à quoi servent les signes et les avertissements pour un peuple qui ne sera jamais croyant?

102. Qu'attendent-ils, sinon de

وَلَا تَكُونَنَّ مِنَ الَّذِينَ كَذَبُوا بِآيَاتِ اللَّهِ
فَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ ﴿٩٥﴾

إِنَّ الَّذِينَ حَقَّتْ عَلَيْهِمْ كَلِمَتُ رَبِّكَ لَا
يُؤْمِنُونَ ﴿٩٦﴾

وَلَوْ جَاءَتْهُمْ كُلُّ آيَةٍ حَتَّى يَرَوْا
الْعَذَابَ الْأَلِيمَ ﴿٩٧﴾

فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ ءَامَنَتْ فَنَفَعَهَا
إِيمَانُهَا إِلَّا قَوْمَ يُونُسَ لَمَّا ءَامَنُوا كَشَفْنَا
عَنْهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا
وَمَتَّعْنَاهُمْ إِلَىٰ حِينٍ ﴿٩٨﴾

وَلَوْ شَاءَ رَبُّكَ لَأَمَنَّ مِنَ فِي الْأَرْضِ كُلَّهُمْ
جَمِيعًا أَفَأَنْتَ تُكْرِهُ النَّاسَ حَتَّىٰ يَكُونُوا
مُؤْمِنِينَ ﴿٩٩﴾

وَمَا كَانَ لِنَفْسٍ أَنْ تُؤْمِنَ إِلَّا بِإِذْنِ اللَّهِ
وَيَجْعَلُ الرِّجْسَ عَلَى الَّذِينَ لَا يَعْقِلُونَ ﴿١٠٠﴾

قُلْ أَنْظِرُوا مَاذَا فِي السَّمَوَاتِ وَالْأَرْضِ
وَمَا تُعْنِي الْأَيَّاتُ وَالنُّذُرُ عَنْ قَوْمٍ لَا
يُؤْمِنُونَ ﴿١٠١﴾

فَهَلْ يَنْتَظِرُونَ إِلَّا مِثْلَ أَيَّامِ الَّذِينَ

subir les épreuves des peuples qui ont vécu avant eux. Dis-leur: «Attendez, j'attendrai avec vous!»

103. Là encore, Nous sauverons Nos Messagers et les croyants. Ainsi, sauver les croyants est un impératif pour Nous.

104. Dis: «Ô vous, hommes! Si vous doutez de la religion que je professe, sachez que je n'adorerai pas, quant à moi, les faux dieux que vous invoquez en dehors d'Allah. J'adore uniquement Allah qui vous rappellera à Lui, car j'ai reçu ordre de faire partie des croyants.

105. Il m'a été aussi ordonné: «Tourne ta face, en vrai dévot, vers la religion authentique et garde-toi d'être parmi le païens.»

106. «N'invoque point, en dehors d'Allah, ce qui ne peut ni t'aider ni te nuire, car si tu le fais, tu seras au nombre des coupables.»

107. Si Allah décide de t'infliger un mal, nul autre que Lui ne peut le conjurer et s'Il décide de t'accorder une faveur, nul ne saurait la retenir. Il dispense Sa grâce à qui Il veut parmi Ses serviteurs. Il est le Pardonneur et le Miséricordieux.

108. Dis: «Ô vous, humains! La Vérité vous est parvenue. Celui qui la suit, la suivra pour son propre

حَتَّىٰ مِنْ قَبْلِهِمْ قُلٌ فَانْتَظِرُوا إِلَىٰ مَعَكُمْ
مِنَ الْمُنْتَظِرِينَ ﴿١٣﴾

ثُمَّ نُنَجِّي رُسُلَنَا وَالَّذِينَ ءَامَنُوا
كَذَٰلِكَ حَقَّقْنَا نَجْحَ الْمُؤْمِنِينَ ﴿١٤﴾

قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِن كُنْتُمْ فِي شَكٍّ مِنْ دِينِي
فَلَا أَعْبُدُ الَّذِينَ تَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ
وَلَكِنْ أَعْبُدُ اللَّهَ الَّذِي يَتَوَقَّعُكُمْ وَأُمِرْتُ أَنْ
أَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ ﴿١٥﴾

وَأَنْ أَقِمَّ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا وَلَا تَكُونَ مِنَ
الْمُشْرِكِينَ ﴿١٦﴾

وَلَا تَدْعُ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَنْفَعُكَ وَلَا
يَضُرُّكَ فَإِنْ فَعَلْتَ فَإِنَّكَ إِذَا مِنْ
الظَّالِمِينَ ﴿١٧﴾

وَإِنْ يَمَسَّكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ
إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ
يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ
الْغَفُورُ الرَّحِيمُ ﴿١٨﴾

قُلْ يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَكُمْ الْحَقُّ مِنْ
رَبِّكُمْ فَمَنِ اهْتَدَىٰ فَإِنَّمَا يَهْتَدِي لِنَفْسِهِ

intérêt, et celui qui s'en écarte, le fera à son propre détriment. Quant à moi, je n'ai pas à répondre de vous.»

109. Suis ce qui t'a été révélé! Sois persévérant en attendant qu'Allah rende Son arrêt! Il est le Meilleur des juges.

وَمَنْ ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهِ وَمَا أَنَا عَلَيْكُمْ
بِوَكِيلٍ ﴿١٠٨﴾

وَاتَّبِعْ مَا يُوحَىٰ إِلَيْكَ وَأَصْبِرْ حَتَّىٰ يَحْكُمَ
اللَّهُ ۚ وَهُوَ خَيْرُ الْحَاكِمِينَ ﴿١٠٩﴾

